

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2022

11 - STD

கணக்குப்பதிவியல்

நேரம்: 1.30

மதிப்பெண்கள்: 50

பகுதி - I

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

8X1=8

1. விதிப்பிழை எழுவது
(அ) ஒரு நடவடிக்கை முடிவாகும் விடுபடும்போது
(ஆ) ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது
(இ) முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்துதல் போது.
(ஈ) பெண்டில் தவறாக எடுத்து எழுத்துகள் மற்றும் தவறாகக் கூட்டும்போது
2. இருப்பாயினின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது
(அ) முதல் கணக்கிற்கு (ஆ) விவாபாரக் கணக்கிற்கு
(இ) அளாமத்துக் கணக்கிற்கு (ஈ) இலாப நட்டக் கணக்கிற்கு
3. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்தப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது
(அ) பகுதி விடு பிழை (ஆ) விதிப்பிழை (இ) முடிவாடும்பிழை (ஈ) இருமுறைபதிந்த பிழை
4. கொள்முதல் எட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
(அ) கொள்முதல் கணக்கு (ஆ) அளாமத்துக் கணக்கு
(இ) கடனீட்டோர் கணக்கு (ஈ) மேற்கண்டது ஏதும் ஒல்லை
5. தேர்க்கோட்டு முறையில் தேர்மானத் தொகையானது,
(அ) ஆண்டுதோறும் அதிகரிக்கும் (ஆ) ஆண்டுதோறும் குறையும்
(இ) அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
(ஈ) ஆண்டுதோறும் மாறக்கூடியது
6. தேர்மானம் எதனால் ஏற்படுகிறது?
(அ) காலப்போக்கு (ஆ) பயன்பாடு (இ) வறக்கொழிவு (ஈ) அ.ஆ மற்றும் இ
7. ஒரு சொத்து எதன் காரணமாக வறக்கொழிவு அடைகிறது?
(அ) காலப்போக்கு (ஆ) தேய்வு மற்றும் உராய்வு
(இ) தொழில்நுட்ப மாற்றங்கள் (ஈ) மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
8. மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு,
(அ) முதலினச் செலவு (ஆ) வருவாயினச் செலவு
(இ) நீள்பயன் வருவாயினச் செலவு (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
9. வாங்கி வைப்புகள் மீதான வாட்டி
(அ) முதலின வரவு (ஆ) வருவாயின வரவு (இ) முதலினச் செலவு (ஈ) வருவாயினச் செலவு
10. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
(அ) கடந்த காலத்திற்கு (ஆ) எதிர் காலத்திற்கு (இ) நடப்பகாலத்திற்கு (ஈ) எந்த காலத்திற்கும்

பகுதி - II

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

4X2=8

வினா எண்.16 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

11. பிழைத் திருத்தம் என்றால் என்ன?
12. தேர்மானம் என்றால் என்ன?
13. முதலின வரவு என்றால் என்ன?
14. பின்வரும் பிழைகளின் ஒவ்வொன்றிலும் பாதிக்கும் கணக்கு , கணக்குகளைக் கூறவும்.
(அ) கடனுக்கு சரண்பாவிடமிருந்து ரூ.150 க்கு சரக்கு வாங்கியது. அவரது கணக்கில் பற்றுபடக்கம் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

(ஆ) விற்பனை ஏட்டின் மொத்தம் ₹. 4,500 இரு முறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.

15. ஒரு நிறுவனம் ₹.40,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. நிறுவனம் செலவாக ₹2,000 மேற்கொண்டது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள். நேர்க்கோட்டுமுறையில் ஆண்டு தேய்மானத் தொகையை கணக்கிடுக
16. பின்வரும் செலவினங்களை முதலின், வருவாயின் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
- (i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
- (ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.

பகுதி - III

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

வினா எண். 22 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

4X3=12

17. இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?
18. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
19. முதலின் செலவு மற்றும் வருவாயின் செலவு வேறுபடுத்தவும்.
20. பின்வரும் செலவினங்கள் முதலின், வருவாயின், மற்றும் நீள்பயன் வருவாயின் செலவுகளா எனக் கூறுக.
- (i) புதிய இயந்திரம் வாங்கியதற்கான ஏற்றிச்செல் கட்டணம், மற்றும் நிறுவனச் செலவுகள் ₹. 1000
- (ii) அலுவலக வாடகைச் செலுத்தியது ₹. 2,000
- (iii) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ₹.5,000
21. இருப்பாய்வு தயாரிக்கப்பட வேண்டி உள்ளது எனக் கருதி கீழ்க்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
- (அ)விற்பனை ஏட்டில் ₹.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ₹.500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

(இ) கொள்முதல் ஏட்டில் ₹.600 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

22. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் கணக்கிடுக
- சொத்தின் அடக்கவிலை ₹. 10,000
- எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 வருடங்கள்
- எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ₹. 2,000

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

4X5=20

23. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.

(அ) அகிலாவுக்கு ₹. 1520-க்கு கடனுக்கு சரக்கு விற்பது அவர் கணக்கில் ₹.1250 எனப்

எடுத்தெழுதப்பட்டுள்ளது.

(ஆ) நேந்திரனிடம் கடனுக்கு ₹. 5,500-க்கு சரக்கு கொள்முதல் செய்தது, அவர் கணக்கில் ₹. 5,050 என வரவு வைக்கப்பட்டுள்ளது.

(இ) ரவிவர்மனிடமிருந்து கடனுக்கு ₹. 404.க்கு அறைகலன் வாங்கியது, அறைகலன் கணக்கில் ₹440 எனப் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(ஈ) ₹2,000 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது, பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.

(உ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ₹.899 முன் எடுத்து எழுதும் போது ₹989 என எழுதப்பட்டுள்ளது.

(அல்லது)

(ஆ) நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகைமற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன.

ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ₹.1,40,000

ஜனவரி 1 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ₹.1,000

ஜனவரி 1 2016 நிறுவுகைச் செலவுகள் ₹. 9,000

இறுதி மதிப்பு ₹. 45,000

எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 7 ஆண்டுகள்

24. (அ) கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.

(ஆ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ₹.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(ஆ) கடனுக்கு ₹.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்கிபது தவறாக கணேஷ் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

(இ) மதிக்கு ₹.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ₹. 2700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(உ) மேகலாவுக்கு ₹.700க்கு கடனுக்கு சரக்கு விற்பது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.

(அல்லது)

(ஆ) மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ₹.3,85,000 க்கு விற்கப்பட்டது.

தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்படுகின்றன. விற்பனை இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.

25. (அ) ஒரு கணக்காளர் கீழ்க்காணும் பிழைகளை இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறிந்தார். அனாமத்துக் கணக்கு உள்ளது எனக் கருதி அப்பிழைகளைத் திருத்தம் செய்யவும்.

(அ) இயந்திரம் ₹ 3,500-க்கு வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(ஆ) ரெய்னாவுக்கு ₹.1800 சம்பளம் செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

(இ) வட்டி பெற்றது ₹. 200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

(ஈ) அமுதநிலாவிடமிருந்து கடனுக்கு ₹.1,800-க்கு சரக்கு வாங்கியது கணக்கு ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை.

(உ) பயன்படுத்தப்பட்ட அறைகலன் ₹:350.க்கு விற்பது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

(அல்லது)

ஆ. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.

(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ₹. 75,000.

(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ₹.2,50,000.

(iii) முதலீடு விற்பனைச் செய்தது ₹: 1,20,000.

(iv) கழிவுப் பெற்றது ₹.30,000.

(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ₹1,400.

26. (அ) ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ₹. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31. ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 12015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.
(அல்லது)

(ஆ) பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.

(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியது ₹. 5,000

(ii) பழையமகிழுந்து வாங்கியது ₹.30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ₹. 2,000

(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ₹.10,000

(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ₹150 மற்றும் நிறுவகைச் செலவுகள் ₹. 200

(v) வாங்கியபழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ₹150